

29.11.2021
O.S.No.209/2018

வா. சா. 1 R.சுந்தரராஜ் அழைக்கப்பட்டு சத்தியப்பிரமாணம்
செய்விக்கப்பட்டார்.

1.	--	கொடிவழி ஜாபிதா அசல்	வாசாஆ.1
2.	15.09.1966	தானப்பத்திரம் உண்மை நகல்	வாசாஆ.2
3.	17.02.1988	1 வது பாகப்பிரிவினைப்பத்திரம் உண்மை நகல்	வாசாஆ.3
4.	--	மாதிரி வரைபடம் உண்மை நகல்	வாசாஆ.4
5.	23.12.2003	2 வது பாகப்பிரிவினைப்பத்திரம் உண்மை நகல்	வாசாஆ.5
6.	--	மாதிரி வரைபடம் உண்மை நகல்	வாசாஆ.6
7.	22.04.2004	11 ம் பிரதிவாதியிடம் அடமானம் வைத்த பத்திரம் உண்மை நகல்	வாசாஆ.7
8.	03.04.2006	கிரையப்பத்திரம் உண்மை நகல்	வாசாஆ.8
9.	01.11.2014	10 ம் பிரதிவாதியிடம் ஒப்படைப்பு செய்ததற்கான சான்று அசல்	வாசாஆ.9
10.	16.05.2018	2913 வது பட்டா கணினி பட்டா	வாசாஆ.10
11.	22.06.2018	வீட்டு வரி ரசீது அசல்	வாசாஆ.11
12.	11.06.2018	மின்கட்டண ரசீது அசல்	வாசாஆ.12
13.	--	வில்லங்க சான்று அசல்	வாசாஆ.13
14.	07.05.2007	கிரையப்பத்திரம் உண்மை நகல்	வாசாஆ.14
15.	18.02.2010	கிரையப்பத்திரம் உண்மை நகல்	வாசாஆ.15
16.	12.03.2010	கிரையப்பத்திரம் உண்மை நகல்	வாசாஆ.16
17.	27.01.2012	கிரைய ஒப்பந்த பத்திரம் உண்மை நகல்	வாசாஆ.17
18.	19.12.2014	கிரைய ஒப்பந்த பத்திரம் உண்மை நகல்	வாசாஆ.18
19.	14.11.2014	வாதிக்கு 7,9 பிரதிவாதிகள் அனுப்பிய சட்ட அறிவிப்பு கவருடன் அசல்	வாசாஆ.19
20.	22.11.2014	வாதி அனுப்பிய பதில் அறிவிப்பு அலுவலக நகல்	வாசாஆ.20
21.	--	ஒப்புதல் அட்டைகள் 3 எண்ணிக்கை அசல்	வாசாஆ.21
22.	11.03.2015	The debts recovery tribunal - உத்தரவு சார்பு நகல்	வாசாஆ.22
23.	07.02.2017	திண்டுக்கல் மாவட்ட பதிவாளருக்கு வாதி கொடுத்த மனு நகல்	வாசாஆ.23

24.	08.02.2017	அந்த மனுவில் ஏற்பட்ட உத்தரவு அசல்	வாசாஆ.24
25.	15.02.2017	திண்டுக்கல் மாவட்ட பதிவாளருக்கு வாதி கொடுத்த மனு நகல்	வாசாஆ.25
26.	15.02.2017	திண்டுக்கல் மாவட்ட பதிவாளர் வாதிக்கு அனுப்பிய அழைப்பாணை அசல்	வாசாஆ.26
27.	18.05.2017	வாதிக்கு வழங்கப்பட்ட உத்தரவு அசல்	வாசாஆ.27
28.	17.03.2015	பொது அதிகார பத்திரம் அசல்	வாசாஆ.28
29.	09.06.2017	வழிகாட்டி மதிப்பு கணினி நகல்	வாசாஆ.29
30.	25.06.2018	பிராது சொத்தில் உள்ள வீட்டிற்கான Estimate அசல்	வாசாஆ.30
31.	--	தென்னை மரங்களுக்கான மதிப்பீடு -3 வது நபர் அவிடவிட்டு அசல்	வாசாஆ.31

பிரதிவாதிகள் தரப்பு குறுக்கு விசாரணை- ஒத்தி வைக்கப்பட்டது.

Sd. M.K.Jamuna,
Prl.Sessions Judge,
Dindigul